1st November 1962]

திரு. ரா. சு. வீரப்ப செட்டியார் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போலீஸ் குவார்ட்டர்ஸ் கட்ட நில ஆர்ஜிதம் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : என்னிடம் இருக்கும் தகவல்படி அங்கெல்லாம் விடு கட்டுவதாக உத்தேசம் இல்லை.

* 1017 *Q.*—Sri R. S. VEERAPPA CHETTIAR : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) the number of Police quarters proposed to be taken up for construction during 1962-63; and

(*b*) the places where such buildings are proposed to be constructed in North Salem district?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) Three hundred and thirty three.

(*b*) (1) Kaveripatnam.

(2) Shoolagiri.

திரு. ரா. சு. வீரப்ப செட்டியார் : காவேரிப்பட்டினத்தில் காவல் நிலைய விடுகள் கட்டுவதற்கு ஏற்கெனவே ப்ரபோசல் இருந்தது. அது எந்த நிலையில் உள்ளது என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இந்த வருஷம் செலவாகும் தொகை இப்பொழுது எந்த அளவு குறைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் திட்டங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

குளங்களும் ஏரிகளும்

* *1018* **கேள்வி.—திரு. புலவர் கா. கோவிந்தன் :** கனம் விவசாய அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

வடாற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் தூர்ந்து கிடைக்கும் மண்ணை வார என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ?

கனம் திரு. பூ. கக்கன் : இப் பணிக்கு ஆகும் செலவுப் புள்ளிகளை அனுப்பும்படி கேட்டிருக்கிறோம். இவை கிடைத்ததும் அதிக அளவு செலவை நிச்சயித்து வேலையை விரைவில் எடுத்துக் கொள்வோம். லாரிகளையும் வண்டிகளையும் வைத்து மண்ணைக் கரையின் மேல் கொட்ட முடியுமா என்பதையும் பரிசீலித்து வருகிறோம்.

புலவர் கா. கோவிந்தன் : இந்த ஏரி, பாலாற்று நீர் நேரடியாகப் பாய்கின்ற ஏரி. நீண்ட காலமாக மணல் மேடிட்டு தூர்ந்து போய் இருப்பதால் அந்த மண்ணை வாரி எடுப்பதற்கு அவசர நடவடிக்கை அரசாங்கம் எடுக்குமா ?

கனம் திரு. பூ. கக்கன் : இந்த ஏரி பெரிய ஏரி. இதை ஆழப்படுத்துவதற்கு ஏற்கெனவே ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் ரூபாய் சாங்க்ஷன் செய்யப்பட்டது. இந்த வேலையை எடுத்துக்